

English	Tamil
Gatherings at home and large family events	வீடுகளில் ஒன்றுகூடுதல் மற்றும் பெரியளவிலான குடும்ப நிகழ்வுகள்
There are no limits on visits to your home, however group sizes should not exceed 100 people.	உங்கள் வீட்டிற்கு எத்தனைபேர் வருகை தரலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள் எவையும் இல்லை. இருப்பினும் குழுக்களின் அளவு 100 பேருக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
You still need to maintain physical distancing of 1.5 metres and practise good hygiene.	நீங்கள் தொடர்ந்தும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுவதுடன் நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
Do not visit someone else's house if you or they are feeling unwell.	உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அல்லது அவர்களது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நீங்கள் அவர்களது வீட்டிற்குச் செல்ல வேண்டாம்.
While there are no longer restrictions for household visits, we must all be sensible when having people to our homes and put in place control measures.	மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும், வீடுகளுக்குள் ஆட்கள் இருக்கும்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் நாம் அனைவரும் விவேகத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.
This includes knowing who is there and at what times, downloading the COVIDSafe app, joining Flu Tracker and participating in important Your Say Community Panel engagements and health surveys that will help the ACT respond as best as it can.	அங்கு யார் இருக்கிறார்கள் எந்த நேரத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது, COVIDSafe app-ஐ தரவிறக்குவது, Flu Tracker-இல் இணைதல், முக்கியமான Your Say Community Panel செயற்பாடுகளில் பங்கேற்பது மற்றும் ACT சிறந்த முறையில் செயற்பட உதவும் சுகாதார ஆய்வுகளில் பங்கேற்றல் போன்றவற்றை இது உட்படுத்துகிறது.